

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரமானது வாகனக் காப்பீட்டு விலை விகிதங்களில் நியாயமான விலைக்காக தொடர்ந்து வாதாடி வருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 14, 2022) – ஒன்ட்டாரியோவில் வாகனக் காப்பீட்டு விலை விகிதங்களை மீள்பார்வையிட்டு மறுசீரமைப்பு செய்வதற்காக, மாகாண அரசுடன் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தொடர்ந்து அழைப்பு விடுத்து பேசி வருகிறது.

ப்ராம்ப்ட்டன் நகர வாசிகள் எந்த அளவுக்கு மிக உயர்ந்த விலையிலான வாகனக் காப்பீட்டு கட்டணங்களை செலுத்தி வருகிறார்கள் என்ற விபரங்களை அளித்து ஒரு தீர்மானத்தை ஏப்ரல் 2021 இல் ப்ராம்ப்ட்டன் நகரசபை ஏகமனதாக நிறைவேற்றியது; மற்றும், தன்னுடைய [#FairDealForBrampton](#) பிரச்சாரத்தையும் முன்னெடுத்தது. இன்றைய தேதிக்கு 19,000 க்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் இந்த பிரச்சார இயக்கத்துக்கு கையொப்பமிட்டு பங்கேற்றிருக்கிறார்கள்.

கடந்த மாதத்தில், ஒன்ட்டாரியோ நகரங்களில் வாகனக் காப்பீட்டுக்கான பிரீமியத்தொகை எனும் கட்டுரையை RATESDOTCA பிரசுரம் செய்தது. இது தபால் குறியீடுகளின் அடிப்படையில் பிரீமியத் தொகைகளை, அதன் Auto Insuramap இன் அடிப்படையில் விவரப்படுத்தியது; இந்தக் கட்டுரை காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பிரீமியத் தொகையை தபால் குறியீடு அல்லது பகுதிக் குறியீட்டினை பிரதான காரணிகளாகக் கொண்டு நிர்ணயிப்பதை கைவிடவேண்டும் என நகரின் [#FairDealForBrampton](#) பிரச்சாரத்தை மேற்கோள் காட்டி தடை செய்ய வேண்டுகிறது. ப்ராம்ப்ட்டன் நகரில் 2021 ஆம் ஆண்டில், விலை விகிதங்கள் 26.8 சதவீதம், அல்லது \$2,698 லிருந்து \$1975 அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. ப்ராம்ப்ட்டன் நகரம் மிக அதிக விலைவாசி கொண்ட நகரம் என்ற நிலையிலிருந்து நான்காவது மிக உயர்வான விலைவாசி கொண்ட நகரமாக ஆனது.

ஒன்ட்டாரியோ அரசு மசோதா எண் 42 ஆகிய, *வாகனக் காப்பீட்டு வகையில் பாகுபாட்டினை முடிவுக்கு கொண்டுவருதல் சட்டத்தை* அனைவருக்கும் சமமானதாகவும் கட்டுப்படியாகக் கூடியதாகவும் கொண்டு வரவேண்டும் என ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் வேண்டுகிறது

நகரின் #FairDealForBrampton பிரச்சாரம் பற்றிய மேலும் தகவலை இங்கு

காணலாம்: www.brampton.ca/fairdealforbrampton.ca.

அறிஞர் கூற்றுக்கள்

“ஒன்ட்டாரியோ முழுவதும் உள்ள எங்கள் குடியிருப்புவாசிகளும் மக்களும் கோவிட்-19 தொற்றுநோயால் விளைந்த நிதிரீதியான சவால்களுடன் தொடர்ந்து போராடி வருவதால், எங்கள் மாகாணத்தில் வாகனக் காப்பீட்டினால் ஏற்படும் அதிகச் செலவுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எங்களுடைய #FairDealForBrampton பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுத்ததைத் தொடர்ந்து, 19,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் எங்களுடன் இணைந்து காப்பீட்டுத் துறையில் ஒரு மாற்றம் வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். ப்ராம்ப்ட்டன் நகர சபையும் குடியிருப்புவாசிகளும் சேர்ந்து மசோதா எண் 42 ஆகிய, *வாகனக் காப்பீட்டு வகையில் பாகுபாட்டினை முடிவுக்கு கொண்டுவருதல் சட்டத்தை* கொண்டு வருமாறு மாகாண அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றனர்; மற்றும் காப்பீட்டு விலை விகிதங்களை நிர்ணயிப்பதில் அஞ்சல் குறியீடு உபயோகிப்பதன் காரணமான பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் அழைப்பு விடுக்கிறார்கள்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

”கடந்த ஆண்டு பிராம்ப்ட்டனில் வாகனக் காப்பீட்டு பிரீமிய தொகைகள் குறைந்துள்ளது என்பது வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், எங்கள் குடியிருப்பாளர்கள் தங்களின் அஞ்சல் குறியீடுகளின் காரணமாக மாகாணத்தில் உள்ள மிக உயர்ந்த கட்டணங்களிலேயே காப்பீட்டு பிரீமியத் தொகையை தொடர்ந்து செலுத்துகின்றனர். ஒன்ட்டாரியோவில் வாகனக் காப்பீட்டுக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்து சீர்திருத்துமாறு ப்ராம்ப்ட்டன் நகரசபை மீண்டும் மாகாண அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது, இதனால் நாங்கள் #FairDealForBrampton ஐப் பெற முடியும் மற்றும் எங்கள் நகரத்தின் ஓட்டுநர்களுக்கு வாழ்க்கை மிகவும் கட்டுப்படியானதாகவும் இருக்கும்.”

- குர்ப்ரீத் தில்லான், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்பட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca